

மூத்தோருக்கான திறன்பேசித் திட்டம்

கட்டுப்படியாகும் விலையில்
திறன்பேசிகளும் கைப்பேசி திட்டங்களும்

மூத்தோருக்கான திறன்பேசித் திட்டம், மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் இயக்கத்தை ஆதரிக்கிறது. மின்னிலக்கமயமாக விருப்பம் இருந்தாலும், விலை கட்டுப்படியாகாத குறைந்த வருமானமுள்ள மூத்தோருக்கு, திறன்பேசித் திட்டம் குறைவான விலையில் திறன்பேசியும் கைப்பேசி திட்டமும் வழங்குகிறது.

தகுதி நிபந்தனைகள்

தகுதி நிபந்தனைகளை நிறைவேற்றும் மூத்தோர், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் இயக்கத்தின் கற்றல் அங்கத்தில் பங்கெடுத்து¹, குறைந்தது ஓர் அடிப்படை மின்னிலக்கத் திறனைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்:

- ✓ 60 மற்றும் அதற்கு மேலான வயது²
- ✓ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க உதவித் திட்டங்களின் தற்போதைய பயனாளி :
 - சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் காம்கேர் நீண்டகால உதவித் திட்டம்
 - சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் காம்கேர் குறுகியகால, இடைக்கால உதவித் திட்டம்
 - வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பொது வாடகை திட்டம்
- ✓ சிங்கப்பூரர்
- ✓ திறன்பேசி பெற்றுக்கொண்ட தற்போதைய ஹோம் அக்செஸ் (Home Access) பயனாளி அல்ல

¹ இணையம்வழியான கற்றல் முறைகள் உள்ளடங்கவில்லை.

² பிறந்த ஆண்டின் அடிப்படையில்

திறன்பேசித் திட்டங்கள்

தகுதிபெறும் மூத்தோர் குறைவான விலையில் வழங்கப்படும் பின்வரும் திறன்பேசிகளையும் சேவைகளையும் அனுபவிக்கலாம்:

- ✓ 2 ஆண்டுகால கைப்பேசி திட்டம், மாதத்திற்கு \$5.00
- ✓ திறன்பேசி, ஆரம்ப விலை \$20.00 (1 முறை நேரும் செலவு)

விலை குறைக்கப்பட்ட திட்டத்துடன் கிடைப்பவை:

- ✓ இலவச சிம் அட்டை பதிவு
- ✓ இலவச அழைப்பாளர் தகவல்
- ✓ வரம்பில்லாத உள்வரும் உள்ளூர் அழைப்புகள்
- ✓ கூடுதல் தரவுக் கட்டணங்கள் இல்லாமல் இடைவிடாத திறன்பேசித் தரவு இணைப்பு
- ✓ கைப்பேசி பாதுகாப்பு போன்ற கூடுதலான சேவைகள்

M1

6 GB
500 mins
100 SMS

திறன்பேசி :

- OPPO A12 \$20
- Huawei Y7 \$43
- Samsung Galaxy A12 \$60

Singtel

5 GB
350 mins
50 SMS

திறன்பேசி :

- OPPO A12 \$20
- Xiaomi Redmi 9A \$20
- Samsung Galaxy A12 \$60

StarHub

8 GB
350 mins
200 SMS

திறன்பேசி :

- Vivo Y1S \$20
- OPPO A15s \$49
- Samsung Galaxy A12 \$60

TPG

20 GB
300 mins
30 SMS

திறன்பேசி :

- Realme C11 \$20
- OPPO A15s \$59
- Vivo Y20 \$59

எல்லா விலைகளிலும் பொருள், சேவை வரி உள்ளடங்கும்.

அனைத்து விவரங்களும் அச்சிடும் சமயத்தில் சரியானவை, மாற்றத்திற்கு உட்பட்டவை.